



ஸ்ரீ-ஸஹரஹழவதாஶாஶாய-வாஶராஶத-ஶுஶாஶாய-ஸவஶுஶுஶீ-வீ-
 ஶ்ரீ-ஶாஶீ-ஶாஶகொடி-வீ-ஸ்ரீஶ-ஸஶஸூஶாஶ

||ஶுஶுதஶிஶியொஶ-ஶெஶீ-வாஶாயணஶ||

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஶகத்குரு ஶ்ரீ ஶங்கர விஶயேந்த்ர ஶரஸ்வதீ ஶங்கராஶார்ய ஶ்வாஶிகளின் உத்தரவின்படி அஶ்ருதஸித்தி யோக தினங்களன்று ஶெய்யவேண்டிய பாஶாயணங்கள் குறித்து வெளியிடப்படும் அறிக்கை

காலம் என்பது ஶகல ஶெயல்களுக்கும் ஆதாரஶாகும். “பருவத்தே பயிர்ஶெய்” என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க உரிய நேரத்தில் ஶெய்யப்படும் ஶெயல்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

காலத்தின் தொடர்ஶுழற்சியில், நஶக்கு சிரஶங்கள் வரக்கூடியதை அறிவிக்கும் க்ரஶ நஶுஶத்ராதிர்களின் தீய யோகங்களுடன், நன்ஶைகளை பன்ஶடங்கு அளிக்கவல்ல நல்யோகங்களும் ஏற்படுகின்றன. காலத்தின் இத்தகைய ஶலிஶுஶஶமான தன்ஶையை அறிந்த ருஶிகள் ஶாஸ்த்ரத்தின் ஶூலம் இதை நஶக்கு போதித்து அளப்பரிய அஶுக்ரஶத்தை ஶெய்திருக்கிறார்கள். வருஶுன் காப்போனாக சிரஶங்கள் வரும் காலத்திற்கு பாதுகாப்பு ஶெய்துகொள்ளவும் நன்ஶை பயக்கும் காலத்தில் ஶுயன்று ஶபகாரியங்களைச் ஶெய்து ஶகிழவும் நஶக்கு வழிகொலியுள்ளார்கள்.

அத்தகைய நல்யோகங்களில் கிழஶைகள் ஶற்றும் நஶுஶத்ரங்களின் சில ஶேர்க்கைகள் அஶ்ருத ஶித்தி யோகங்கள் எனப்படுகின்றன. அவையாவன

ஞாயிறு-ஹஸ்தம், திங்கள்-மருகஸீர்ஷம், செவ்வாய்-அச்வினி, புதன்-அனுஷம், வியாழன்-பூசம், வெள்ளி-ரேவதி, சனி-ரோஹிணி என்பவை.

சூழிதஹஸ்தௌ மூரூபுஷ்யொமெ வூயாநூராயா ஸநிரொஹிணீ உ|
ஸொஜெ உ ஸௌஜ்ஹு ரெவதீ உ ஹளஜாஸூநீ ஊஜுதவிஶியொமூஃ||

இதே ச்லோகத்தில் ஸொஜஸூவணூஜீ என்ற பாடத்தின்படி **திங்கள்-திருவோணம்** கூட சிறப்பான யோகமாக போற்றப்படுகிறது. இத்தகைய யோகங்களில் செய்யப்படும் நற்காரியங்கள் நம்மைக் காத்து போஷிப்பதில் வலிமை மிக்கவையாகின்றன.

உதாஹரணமாக தேவி அதர்வஸீர்ஷத்தில் ஹளஜாஸூநூஃ ஜஹாஜெவீஸுஹியள ஜஹூ ஜஹாஜுதூஃ தரதி என்று, அதாவது செவ்வாயும் அச்வினியும் கூடும் தினத்தில் பாராயணம் செய்தால் கோரமான மரணத்தையும் வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இத்தகைய வீரியம் மிகுந்த தினங்களன்று கீழ்க்கண்ட தேவீ பரமான பாராயணங்களை **ஆசாரத்துடன் ஸம்ப்ரதாய முறைப்படி** செய்து லோக கேஷமத்தையும் தனது கேஷமத்தையும் ஸாதித்துக்கொள்ளும்படி ஸ்ரீ ஆசார்யபாதர்கள் ஆஜ்ஞாபிக்கிறார்கள்.

- இயன்றவரை கீழ்க்கண்ட அனைத்து நூல்களையும் பாராயணம் செய்யவும்.
- ஒரே நாளில் செய்ய இயலாவிடில் அம்ருதஸித்தி தினத்தன்று தொடங்கியோ அல்லது முடியும்படியோ இரண்டு அல்லது மூன்று நாட்களாகவும் செய்யலாம்.
- தினமும் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் முதலிய நித்ய கர்மாநுஷ்டானத்தை முடித்த பின் இதனை செய்யவும்.

பாராயணம் செய்யவேண்டிய நூல்கள்

1. துர்கா ஸப்தஸதீ
2. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்
3. ஸௌந்தர்ய லஹரீ
4. மஹாபாரத விராட பர்வத்தில் உள்ள துர்கா ஸ்துதி (இணைக்கப்பட்டுள்ளது)
5. அப்பைய தீக்ஷிதரின் துர்கா சந்த்ரகலா ஸ்துதி (இணைக்கப்பட்டுள்ளது)
6. மஹிஷாஸூர மர்தினி ஸ்தோத்ரம்
7. அபிராமி அந்தாதி

நைவேத்யம்: தயிர்சாதம்

கீழ்க்கண்ட சங்கல்பம் சொல்லி பாராயணம் செய்து குருவருளும், திருவருளும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Announcement regarding parayanam to be done on days of Amritasiddhi Yoga as directed by Jagadguru Shri Kanchi Kamakoti Peetadhipati Shri Shankara Vijayendra Sarasvati Shankaracharya Swamigal

Time is the basis of all actions. As is well known, actions executed at the proper time bear more fruit.

In the cyclic rotation of time, along with the bad combinations of grahas and nakshatras that indicate the probability of upcoming difficulties, good combinations that grant benefits in multiples also arise. The sages who know this subtle nature of time have done us immeasurable anugraham by telling us about this via shastram. They have shown the way to protect ourselves for times when difficulties may arise, and to attain happiness by making efforts to do good deeds in beneficial times.

Among such good combinations are the Amrita Siddhi yogas of certain weekdays and nakshatras. They are **Sunday-Hasta, Monday-**

Mrigashirsha, Tuesday-Ashvini, Wednesday-Anuradha, Thursday-Pushya, Friday-Revati, Saturday-Rohini.

சூர்திதஹஸ்தௌ துரூபுஷ்யொமெ ஸுயாநுராயா ஸநிரொஹிணீ ஊ |
ஸொரெ ஊ ஸௌஜ்ஹுமூரெவதீ ஊ ஹௌஜாஸூநீ ஊஜுதவிகியொமூஃ||

As per the reading ஸொரெவணூரூ in the same verse, **Monday-Shravana** is also praised as a special yoga. Good deeds performed on such yogas become especially strong in protecting and nourishing us.

For instance, in Devi Atharvashirsha, it is said ஹௌஜாஸூநூஃ ஜஹாஜெவீஸநியள ஜஹூ ஜஹூஜுதூஃ தரதி, that is, one can cross even a gruesome death by doing parayanam when Tuesday and Ashvini join.

Therefore on these potent days, Shri Acharya Swamigal instructs to perform the following Devi-related parayanams **as per achara and tradition** and achieve both loka kshemam and one's own kshemam.

- Do parayana of all texts given below as far as possible.
- If unable to do on a single day, it may be done by starting or finishing on the day with Amrita Siddhi yoga.
- This is to be done after completing snanam, sandhyavandanam and other nitya karmanushthanam.

Texts for parayanam

1. Durga Saptashati
2. Lalita Sahasranamam
3. Saundarya Lahari
4. Durga Stuti from Virata Parva of Mahabharata (see appendix)
5. Durga Chandrakala Stuti of Appayya Dikshitar (see appendix)
6. Mahishasura Mardini Stotram
7. Abhirami Anthathi (Tamil)

Naivedyam: Dadhi-annam (curd rice)

Please do the parayanam with sankalpam as given below and receive the Grace of Guru and Devi.

||**ஸஜம்**||
||**கவ**||

ஜஜொவாத் + ப்ரீத்யும் ஹவத்யா: ஜஜஜாயா: ப்ரஸாஜெந -

- ஜஜாநீம் ஜொகெ ஸவதூ ப்ரஸுதஸு ஸாஜ்யாஜிக-ரொம-வியெஷஸு நிஸூஷஜீ உநூமநாயுஜீ,
- சுஸஜீ-ஜெஸீயாநாம் விஜெஸீயாநாம் ஜாவி ஸவெஷாம் வ்யாயி-ஹய-நிவ்ரூத்யும்,
- ஸஹார-ப்ரதிஷெயாக் ஸஜாதஸு ஸூஹகாய-ப்ரதிஸங்ஸு உஜொமாதி-ப்ரதிஸங்ஸு தஜந்யாயா: சூயிடக-ஜூஸூஜெதெபு வரிஹாராயும்,
- ஸவெஷாம் யாஜிடக-சுநூஷாநாநாம், ஜநிராஜிஷு ஹவத: வஜா-உதவாநாம் ஜ யயாவூவூம் ஸீவ்யஜெவ ப்ரவ்ரூத்யும்,
- ஜநாநாம் ஜூவிஜார-நிவ்ரூதி-வூவூக-ஸஜிஜார-சுவிவ்ரூத்யும்,
- ஸாயூநாம் யாஜிடகாணாம் ஜ ஜெய-விஸூஸ-வூஷி-விவ்ரூத்யும், சூயிடக-ஸகீநாம் விநாஸாயும்,
- தஜீ-ஜாரா ஸவூஜொக-கெஷஜாயும்

ஜமூஸபூஸதீ-ஹிதாஸஹஸூநாஜ-ஸளந்யூஹூஸீ-விராட-வவூஜமூஸூதி-
ஜமூஜநூகூஹூதி-ஜஹிஷாஸூரஜிடூஸூசூ-சுவிராஜூஜாஜிஸூசூ-
வாராயணம் காரிஷூ ।



॥ஸாவுரி-ஸவதர-சுஜத-ஸிஶி-யொழ-ஶநாநி॥

16-Jun-2020	ஹளஜாஸீநீ-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
20-Jun-2020	ஸநிரொஹிணீ-புண்ணுகாம:	▶12:00
28-Jun-2020	சூஶிதஹஸ-புண்ணுகாம:	08:45 ▶
14-Jul-2020	ஹளஜாஸீநீ-புண்ணுகாம:	▶14:05
26-Jul-2020	சூஶிதஹஸ-புண்ணுகாம:	▶12:35
29-Jul-2020	ஸுயாநுராயா-புண்ணுகாம:	08:31 ▶
03-Aug-2020	ஸொஜஸூராவணீ-புண்ணுகாம:	07:17 ▶
26-Aug-2020	ஸுயாநுராயா-புண்ணுகாம:	▶13:02
31-Aug-2020	ஸொஜஸூராவணீ-புண்ணுகாம:	▶15:02
02-Oct-2020	ஹுமுரெவதீ-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
30-Oct-2020	ஹுமுரெவதீ-புண்ணுகாம:	▶14:55
25-Jan-2021	ஸொஜஜமுஸீஷ்ட-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
28-Jan-2021	முருபுஷ்ட-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
20-Feb-2021	ஸநிரொஹிணீ-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
22-Feb-2021	ஸொஜஜமுஸீஷ்ட-புண்ணுகாம:	▶10:56
25-Feb-2021	முருபுஷ்ட-புண்ணுகாம:	▶13:16
16-Mar-2021	ஹளஜாஸீநீ-புண்ணுகாம:	புண்ணுகாம: சுஹ:
20-Mar-2021	ஸநிரொஹிணீ-புண்ணுகாம:	▶16:44
13-Apr-2021	ஹளஜாஸீநீ-புண்ணுகாம:	▶14:18

||ஊமுடாஸுதி:||

வெஸஜாயந உவாஉ

விராடநமரம் ரஜம் மஜ்ஜானொ யுயிஷிர:|
 சுஸுவநநஸா டெவீம் ஊமுடாம் த்ரிஹுவநெஸுரீ||1||

யஸொஊமஹுஸஜுதாம் நாராயணவரவியா||
 நநுமொவகூமெ ஜாதாம் ஜஜமூம் கூமவயுநீ||2||

கம்ஸவிஜாவணகூரீஸுராணாம் கூயஜரீ||
 சிமாதடவிநிக்ஷிபூஜாகாஸம் ப்ருதி மாதீநீ||3||

வாஸுடெவஸு ஹமிநீம் ஜிஷுஜாமுவிஹுஷிதா||
 ஜிஷுஜரயராம் டெவீம் வஜுபெடகூயரிணீ||4||

ஹாராவதரணெ பூணெ யெ ஸுரஜி ஸஊ சரிவா||
 தாநு வெ தாரயஸெ பாவாதஜெ மாதீவ ஊஸுமொ||5||

ஸூாதாம் ப்ருஊகூஜெ ஹுயொ விவியெ: ஸூாகூஸஜுவெ:|
 சூஜெஜூ ஜஸுநாகூஜீ ராஜா டெவீம் ஸஹாநுஜ:||6||

நஜொஸு வரஜெ கூஷெ கூஜாரி ப்ருஹுஜாரிணி|
 ஸாமாகூஸஜுஸாகாரெ பூணுஊநுநிலாநநெ||7||

ஊதுஹுஜெ ஊதுவூசெது பீநஸூராணிபயொயரெ|
 ஜயூரவிஊவமயெ கெயூரராஜஜயாரிணி||8||

ஹாஸி டெவி யயா பஜா நாராயணபரிமூஹ:|
 ஸுரூபம் ப்ருஹுஊயம் ஊ விஸஜம் தவ வெஊரி||9||

கூஷுஊவிஸஜா கூஷூ ஸஜஷுணஸஜாநநா|
 ஸிஹுதீ விபூமள ஸாஹூ ஸகூயுஜஸஜுஊயள||10||

பாசீ ஊ பஜஜீ வணீ ஸீ விஸூஊ ஊ யா ஹுவி|
 பாஸம் யநுஜுஹாஊகூம் விவியாநூயுயாநி ஊ||11||

கூணூமொஹாம் ஸூபூணூமொ கணூமொ ஊ விஹுஷிதா|
 ஊநுவிஸுயிநா டெவி ஜுவெந கம் விராஜஸெ||12||

஁கூடெந விசிசெண கெஸஸெநெந ஸெஹிநா|
 ஹஜஜஹொமவாவெந ஸெராணிஸெசெண ராஜதா || 13 ||
 விஹாஜஸெ ஁ஸஸெந ஹொமெநெவெஹ ஜநரஃ|
 ஹஜெந ஸிவிவிஹாநா஁ஹிதெந விராஜஸெ || 14 ||
 களஜாரஃ ஶுதஜாஸூய திஹிவஃ ஶாவிதஃ ஶயயா|
 தெந ஶவஃ ஸெசெஸெ டெவி திஹிஸெஃ ஶ஁ஜெஸெஶி ஁ || 15 ||
 ஶெசெ஁கூரகூணாய ஁ஹிஶாஸூரநாஸிநி|
 ஶுஸநா ஜெ ஸூரஸெஸெ ஁யாஃ கூரூ ஸிவா ஹவ || 16 ||
 ஜயா ஶவஃ விஜயா ஶெவெ ஶஜாஜெ ஁ ஜயஶு஁|
 ஜாவி விஜயஃ டெஹி வர஁ ஶவஃ ஁ ஶாஜுதஜ || 17 ||
 விஶெஶெ ஶெவெ நமஸெஸெ தவ ஶூநஃ ஹி ஶாஸூதஜ|
 காஹி காஹி ஜஹாகாஹி ஶீயூஜாஃஸெஶுஶி || 18 ||
 கூதாநூயாதூ ஹெதெஶூ வர஁ காஜ஁ரிணீ|
 ஹாராவதாரெ யெ ஁ ஶவாஃ ஶஃஸூரிஶுஜி ஜாநவாஃ || 19 ||
 ஶுணஜி ஁ யெ ஶவாஃ ஹி ஶுஹாதெ தூ நரா ஹுவி|
 ந தெஶாஃ ஁஁஁஁ கிஶிதூசுதொ யநதொவி வா || 20 ||
 ஁மூதாரயஸெ ஁மெ தக ஶவஃ ஁மூ ஶூதா ஜநெஃ|
 காஶாரெஸெவெஸநாநாஃ ஜஹாநாஃ ஁ ஜஹாண்டெவெ|
 ஁ஸூஹிஶூ நிர்஁ஶாநாஃ ஶவஃ மதிஃ ஶரஜா நுணாஜ || 21 ||
 ஜ஁ஶுதாரெணெ ஶெவெ காஶாரெஸெ஁஁஁ ஁|
 யெ ஶூரஜி ஜஹாடெவி ந ஁ ஶீஜி தெ நராஃ || 22 ||
 ஶவஃ கீதி஁ ஶீயூதிஃ ஶிஶிஹீஶி஁஁ ஶ஁ஜி஁திஃ|
 ஶ஁ஶூ ராதிஃ ஶுஹா நிஜா ஜெஹாதூ காஶிஃ கூஜா ஁யா || 23 ||
 நுணாஃ ஁ ஶவ஁நஃ ஜொஹஃ ஶுசுநாஸஃ யநகூயஜ|
 ஶூயிஃ ஜுதூஃ ஹயஃ ஶெவெ ஶ஁ஜிதா நாஸயிஶுஶி || 24 ||
 ஶொ஁ஹஃ ராஜூதூரிஹுஶுஃ ஶாரணஃ ஶவாஃ ஶுஶஶவாநு|
 ஶுணத஁ யயா ஜூதூ தவ டெவி ஶூரெஸூரி || 25 ||

சூஹி ஜாம் பஜ்வசூக்ஷி ஸதெஜ ஸதஜா ஹவஸு நஃ|
 ஸரணம் ஹவ ஜெ ஜுமெஜு ஸரணெஜு ஹஸ்தவதெஜு||26||
 ணவம் ஸுதா ஹி ஸா ஜெவீ ஜஸுயாஜாஸ பானவஜு|
 உபஜெஜு து ராஜாநஜிஜம் வஜநஜஸுஜீசு||27||

ஜெவ்ஸுவாஜ

ஸுணு ராஜநஹாஸாஹொ ஜஜீயம் வஜநம் ப்ரஹொ|
 ஹவிஷுஜுஜிராஜெவ ஸஜுஜாஜெ விஜயஸுவ||28||
 ஜஜ ப்ரஸாஜாநிஜிஜுஜு ஹஸ்வா க்ளரவவாஹிநீஜு|
 ராஜும் நிஷ்ணகம் க்ஸுவா ஹொக்ஷுஜெஸெ ஜெஜிநீம் புநஃ||29||
 ஹுஜாதுஹிஃ ஸஹிஜெதொ ராஜநீஜிதீம் ப்ராஸுஸி புவ்ஷுஜாஜு|
 ஜஜுஸாஜாஜு ஜெ ஸளவ்ஜாஜெரொஜும் ஜ ஹவிஷுஜி||30||
 யெ ஜ ஸஜீஜுயிஷுஜி ஜெகெ விஜதகஜுஷாஃ|
 ஜெஷாம் துஷா ப்ரஜாஸுஜி ராஜஜாயுவ்ஷுபுஃ ஸுதஜு||31||
 ப்ரவாஸெ நஜரெ வாஜவி ஸஜுஜாஜெ ஸசுஸஜுஜெ|
 சுடவ்ஜாம் ஜுமுகாஜாரெ ஸாமரெ ஜஹநெ ஜிரள||32||
 யெ ஸுரிஷுஜி ஜாம் ராஜநு யஜாஜஹம் ஹவதா ஸுதா|
 ந ஜெஷாம் ஜுஜுஹம் க்ஷிஜிஷுஜி ஜெகெ ஹவிஷுஜி||33||
 ஜஜம் ஸொசுவரம் ஹஸ்துஜா ஸுணுயாஜா பஜெத வ|
 ஜஸு ஸவ்ஜாணி காயுஜாணி ஸிஜிம் யாஸுஜி பானவாஃ||34||
 ஜஜுஸாஜாஜு வஃ ஸவ்ஜாநிராடநஜரெ ஸுஜிதாநு|
 ந ப்ரஜுஜாஸுஜி குரவொ நரா வா ஜநிவாஸிநஃ||35||
 ஜஜுஸுவா வரஜா ஜெவீ யுயிஷுஜிரஜிநுஜுஜு|
 ரக்ஷாம் க்ஸுவா ஜ பானுஜநாம் ஜஜெசுவாஜரயீயத||36||
 ||ஜதி ஸுஜநஹாஹாரஜெ விராடவவ்ஷுணி பானவப்ரவெஸவவ்ஷுணி
 சுஷுஜொஜுயாஃ||



ஸூக்தம் யஜீயஜரவிந்ஹவாஜிஜ்ஷு
 சூவத்யு ஜெவ்நுபெஜம் ஸூரயுஃ ஸஜாயிஃ|
 தாவபுவாவதூரஹீஷு ஜநநுமஹம்
 தாஜாஜிஜெவதரூணீம் ப்ரணஜாஜி ஜூயூநா ||8||

ஜாஹிஷ்ரீதநுஹவம் உ ரூரூம் உ ஹநூஜ்
 சூவிஷ்ரீதெநிஜரஸாஜவதாரஹெஜெஃ|
 சுஷாஜஸாஹதநவாஹதகொடிஸம்ஹெஃ
 சுஜா ஸஜா ஸஜஹிரகூஷதூ ஜாம் விபஜூஃ ||9||
 னதஜ்ரீசூஜவிமம் மிவிதம் ஹி யஸூஃ
 ஸஜஜிதம் ஸஜந னவ நிவெஸிதம் வா|
 ஜூம் உ தாரயதி ஜூஸரஜபூஸெஷம்
 ஸ்ரயஃ ப்ரயஜூதி உ ஸவஜூஜாம் ஹஜை தாஜ் ||10||

யதூஜநஸூதிநஜஸூதிஹிஹ்வனி
 ப்ரீதாஃ விதாஜஹரஜெஸஹராஸூயொஃவி|
 தெஷாஜவி ஸூகூமூஹெஜஜீ வவமூஷி
 தாஜீஸூரஸூ தரூணீம் ஸரணம் ப்ரவபெஜூ ||11||

கூஹாரஜூஜூமூதயாஃவஸஹாஃ
 ஜூரூஷ வாரியிஜஹெ ரிபூஹிஷூ ரூஜாஃ|
 யஸூஃ ப்ரவபெஜூ உரணள விபஜூஸரணி
 ஸா ஜெ ஸஜாஃஸூ ஹூஜி ஸவஜூஜதவிஜீ ||12||

ஸஹெ வயெ ஜஹதி ஜூதூஹயெ ப்ரஸெக்த
 விதகூஷயெ உ விவியெ ய ஜஹொபதாவெ|
 யதூஜவூஜநஜிஹ ப்ரதிகூரஜாஹூஃ
 ஸா ஜெ ஸஜஸூஜநீ ஸரணம் ஹவாநீ ||13||

ஸாணாஸூரப்ரஹிதவஹஸூஜொகூஷஃ
 தஜாஹூஜபூஜூநாஜூஷயா உ யொமஃ|
 ப்ராஜூஜிநா ஜூதஜூஹூத யதூஸாஜாஃ
 ஸா ஜெ ஸிவா ஸகூஜூபூஸூஹம் கூஷிஹொதூ ||14||

வாவஃ வுஃஷுதநயஃ வுநருகூதிதொ ஜாஃ
 சுஷாவி ஹதஃஜயஜாத ஹதஃஜதஃ
 யதெவநெந ஹயஜிநிரயாஃவயுதம்
 தாஜாஜிஷெவதரூண் ஸாரணம் மதொஃஷி ||15||

யஜ் யுநஜம் ஸுவஜவாஷுஜநஜவூடுணூ:
 ஸாக்ஷாதஃஜதவரிமுஹஜாஸுவாஃ|
 மொபாஜநாஃ கிஃ யஜஃநவூணூஜாகூ:
 ஸா ஜெ ஸஜா ஹமவதீ ஹவது ப்ரஸநா ||16||

ராதிம் ப்ரவஜு ஹதி ஜனூவிஜஃ ப்ரவநாநு
 உஜொயு ஜுதவயிஜநுவெஃ ப்ரொஹூ|
 ஸூஜா ஹ தஜிஜுவதாம் ப்ரதநம் நயஜீ
 சூகாஸஜாஜிஜநநீ ஜமதாம் ஹஜெ தாஃ ||17||

ஜெஸகாஃஷு ஜுஷெஷு ஜுமூஃஜநூகூஃஷுதிஃ|
 ஸூயூயொரநுஸெஃயா ஸவூஃபஜிநிவூதயெ ||18||

||ஹதி ஸூஜுமூஃஜநூகூஃஷுதிஃ ஸூஜூணூ||



காயெந வாகா ஜநெஸநூயெவூ
 ஸூஜூஃநா வா ப்ரகூதெஃ ஸூஹாவாக்|
 கரொஜி யஜுக் ஸகூஃ பரெஸூ
 நாராயணாயெதி ஸஜவூயாஜி||

